

In the Court of the Principal District Munsif, Padmanabhapuram.

O.S.No. 123/2023
(DW.1) – நவகுமாரி

தேதி- 02.03.2026

(4 வது பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை ஏதும் இல்லை.)

வாதி தரப்பில் குறுக்கு விசாரணையின் தொடர்ச்சி -

1.4 வது பிரதிவாதியிடமிருந்து பெற்ற கடன் தொகையை 20 மாத தவணைகளாக கடன்தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்றால் சரிதான். வட்டி எத்தனை சதவீதம் என்றால் வருட வட்டி 7% ஆகும். குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக வட்டியையும், கடன் தொகையையும் செலுத்தாமல் சுழற்சி முறையில் 29 மாதங்களாக 1 முதல் 3 பிரதிவாதிகள் தன் கைவசம் வைத்திருந்தார்கள் என்றால் சரியல்ல. கடன் தொகையை எத்தனை மாத தவணைகளாக கட்டினோம் என்றால் 2020 ல் கடன் தொகை பெறப்பெற்று முதலில் 4 தவணைகள் கட்டப்பட்டு 20.05.2023 ல் முழு கடன் தொகையும் செலுத்தி முடிக்கப்பட்டது.

2. பொது பணத்தை 1 முதல் 3 பிரதிவாதிகள் நீண்ட காலமாக கைவசம் வைத்து பணபரிமாற்றம் செய்து அதில் ஏற்படும் எந்த நஷ்டங்களையும் 1 முதல் 3 பிரதிவாதிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றால் சரியல்ல. ரூ.10,00,000/- கடன் தொகையை சரி சமமாக உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்கவில்லை என்றால் 10 நபருக்கு ரூ.60,000/-யும், 8 நபர்களுக்கு ரூ.50,000/-யும் கொடுத்தோம்.

3. குழுவில் உறுப்பினர்கள் வாங்கிய கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்த பிறகு மேற்சொன்ன கடன் தொகைக்கான தவணையை செலுத்தவேண்டாம் என்று 4 வது பிரதிவாதி ஏதாவது தகவல் வழங்கப்பட்டதா என்றால் வழங்கப்பட்டது. அதனால் தான் நான்கு தவணைகள் செலுத்தி பிறகு மீதியுள்ள தவணைகளை செலுத்தவில்லை என்றால் சரிதான். குழுவிற்கு வழங்கப்பட்ட கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட நபர்களுக்கு அவர்களுடைய கணக்கிலேயே அரசே கட்டப்பட்ட கடன் தொகையை செலுத்தும் என்றால் இல்லை, குழுவில் இருந்து கடன் தொகை செலுத்தப்பட்டதால் எங்கள் குழுவின் வாங்கி கணக்கில் தான் வழங்கப்படும்.

4. எந்த மாதம் கடன் தள்ளுபடி என்று அரசால் அறிவிக்கப்பட்டது என்றால் பிப்ரவரி மாதம் 2021 ஆம் ஆண்டாகும். அரசு தள்ளுபடி என்பது கூட்டுறவு துறையில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் தான் கடன் தள்ளுபடியாகும் என்றால் அதை பற்றி எனக்கு தெரியாது, குழுவின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. அரசு அறிவித்த நகைக்கடன், விவசாயக்கடன், குழுக் கடன் குறித்த எல்லா விவரங்களும் எனக்கு தெரியும் என்றாலும், நான் வழக்கிற்காக தெரியாது என்று பொய்யாக சொல்லுகிறேன் என்றால் சரியல்ல.

5. அரசு அறிவித்த மேற்சொன்ன தள்ளுபடிகளில் ஏதேனும் ஒன்றில் பயன்பெற்ற நபர் திரும்பவும் வேறு ஒரு கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர் இல்லை என்றால் அதை பற்றி எனக்கு தெரியாது. எங்கள் குழுவில் எத்தனை பேருக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது தெரியுமா என்றால் 4 வது பிரதிவாதிக்கு தான் தெரியும். 4 வது பிரதிவாதி யார் யாருக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தை என்னிடத்தில் சொல்லவேண்டும் என்றால் அதை பற்றி எனக்கு தெரியாது.

6. எங்கள் குழுவில் உள்ள மொத்தம் ஏழு உறுப்பினர்கள் கடன் தொகை தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்றால் அவ்வாறு குறிப்பிட்டு எதுவும் சொல்லப்படவில்லை. மீதமுள்ள உறுப்பினர்கள் நகை மற்றும் இதர கடன் தள்ளுபடி பயனாளிகளாகும் என்ற விவரம் எனக்கு தெரியுமா என்றால் அவ்வாறு எதுவும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. எங்கள் குழுவில் 18 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்களுக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது என்றாலும், மீதமுள்ள 11 உறுப்பினர்களுக்கு நகைக்கடன் மற்றும் இதர கடன்களில் தள்ளுபடி செய்யப்பட்டதால் இந்த கடன் தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் சரியல்ல.

7. 4 வது பிரதிவாதி வங்கியில் 562 பயனாளிகளுக்கு கடன் தொகை மற்றும் இதர கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட விவரம் எனக்கு தெரியுமா என்றால் அதை பற்றி எனக்கு தெரியாது. எனக்கு எல்லா விவரம் தெரியும் என்றாலும், நான் வழக்கிற்காக பொய்யாக சொல்லுகிறேன் என்றால் சரியல்ல. அரசின்

திட்டங்களுக்கு எதிராகவும், அரசின் நிபந்தனைகளுக்கு எதிராகவோ எந்த குழுவிற்கும் கடன் தொகை தள்ளுபடி சம்மந்தமாக தீர்மானங்கள் எடுக்கக்கூடாது என்றால் சரிதான். அவ்வாறு போடப்பட்ட தீர்மானங்கள் அரசுக்கு எதிராக போடப்பட்ட தீர்மானங்கள் என்று கருத வேண்டும் என்றால் சரிதான்.

8. குழுவின் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். குழுவின் தணிக்கை அறிக்கையின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியுமா என்றால் முடியும். மொத்த கடன் தொகை ரூ.10,00,000/-த்தில் நான்கு மாதங்கள் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,40,000/- என்றால் ஒவ்வொரு மாதமும் ரூ.50,146/-, ரூ.50,635/-, ரூ.50,543/-, ரூ.52,190/- ஆகும். மொத்தம் ஒவ்வொரு மாதமும் ரூ.60,000/- செலுத்தப்படும். மேற்சொன்ன தொகை போக மீதமுள்ள தொகை மாத வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது.

9. நான்கு மாதங்கள் தாண்டி தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.3,50,000/- என்றால் ரூ.3,48,320/- ஆகும். வாதி கடன் பெற்ற தொகைக்கான ரூ.50,000/-த்திற்கு வட்டியும் தவணையும் சேர்த்து ரூ.3,000/- வீதம் தள்ளுபடியாகும் வரை மொத்தம் ரூ.12,000/- வரை செலுத்தியுள்ளார் என்றால் சரிதான். ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ள ரூ.2,40,000/- மற்றும் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.3,50,000/- சேர்த்து மொத்தம் ரூ.5,90,000/- போக மீதமுள்ள ரூ.4,10,000/-தான் கூட்டுறவு வங்கிக்கு 16 தவணைகளாக செலுத்த வேண்டும் என்றால் ரூ.4,47,000/- யும் வட்டிரூ.1,35,154/-யும் சேர்த்து மொத்தமாக ரூ.5,83,000/-த்தை கட்டினோம்.

10. ரூ.4,10,000/-யும் அதனுடைய வட்டியும் சேர்த்து 16 தவணைகளாக கட்ட வேண்டிய நாங்கள் அந்த பணத்தை குறிப்பிட்ட மாத தவணைக்கு அதிகமாக 25 மாதங்கள் கைவசம் வைத்து பொய்யான வரவு செலவு கணக்குகளை எழுதி கையாடல் செய்து பண பரிமாற்றத்தை செய்துள்ளோம் என்றால் சரியல்ல, நான்கு மாதங்களுக்கு பிறகு கடன் தொகைக்கான தவணைகள் எதுவும் உறுப்பினர்களிடத்தில் இருந்து பெறவில்லை.

11. அவசர கூட்டம் நடத்த ஏதாவது விதிமுறைகள் உள்ளதா என்றால் உள்ளது. 02.04.2023 அன்று மாலை அவசர கூட்டத்தில் கலந்துக் கொள்ள யார்

யாருக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டது என்றால் எல்லா உறுப்பினர்களுக்கும் அலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டது. வாதி எல்லா கூட்டத்திற்கும் வருகை தந்துள்ளார் என்றாலும், என்னுடைய தன்னிச்சையான, தவறான அரசுக்கு எதிரான தனிநபர்களுக்கு அறிவித்த மானியம் மற்றும் தள்ளுபடி அந்த நபர்கள் அனுபவிக்க முடியாமல் 1 முதல் 3 பிரதிவாதிகள் இணைந்து செயல்பட்டுள்ளோம் என்றால் சரியல்ல. நான் தாக்கல் செய்துள்ள எதிருரை மற்றும் சத்திய பிரமாண வாக்குமூலம் தவறானது என்றால் சரியல்ல.

12.உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட தொகையும் தவறாக வழங்கப்பட்டது என்றால் சரியல்ல. வாதி கோரியுள்ள பரிகாரங்கள் கிடைக்கத்தக்கது என்றால் சரியல்ல.